

YOKE EXPRESS

Newsletter of YOKE (Youth of Kodaganallur Endeavour) Society

Volume 1 Issue 1 June 2006

For private circulation only

Hello!

Welcome to YOKE Express, the newsletter for and by Kodaganallur citizens and natives.

The name of this newsletter has been given by a group of bright students of Class X and Class XI at Nadukkallur Government Higher Secondary School. In this issue, the participants at the recent Summer Camp conducted by YOKE at the village have filed their report of camp activities.

YOKE is a registered society which has been formed to work towards the development of Kodaganallur village and its people. The initiative was taken two years ago, while approaching the Government to clear the weeds from Tamraparni river. We are happy to inform you all that this project has now been implemented and our stretch of about 3 kms of the river and banks are now clear of weeds.

Over the last two years, apart from helping the school with a library, laboratory consumables, IT lab requirements, YOKE has endeavoured to work directly with the young minds in the village, through



the summer camp.

Organising this camp was absolute fun and indeed lifted our spirits. We could see bright minds instinctively coming up with ideas while on their various projects; there is a clear willingness to try new things what with many of them wanting to have a go at the mat-loom and the potter's wheel; they are all natural players of the game of cricket, although they have learnt the game

only by watching it on the few TV sets in the neighbourhood; their fighting spirit is visible even at a friendly encounter; and there are the few "superstars" - like "Sachin", the Physics freak, the Discovery Channel fan and the natural orator among them, as with any group of children.

Sit back, enjoy, and do let us know what you think of YOKE Express. If you would like to be part of YOKE, send in the membership form given on the last page of this newsletter.

Chitra Vasudevan

கோடகநல்லூரில் கோடை முகாம்

யோக் என்ற அமைப்பின் மூலமாக மே 25 முதல் மே 29 வரை கோடகநல்லூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு முகாம் நடைபெற்றது. மே 25 அன்று துவக்கவிழா நடைபெற்றது. அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா துவங்கியது. துவக்க விழாவில் ஊராட்சி என்றத் தலைவர் திரு இ. வேலாயுதம் அவர்கள் தலைமை ஏற்றுக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

என் இனிய மாணவர்கள் அனைவருக்கும், திருமதி சித்ரா அவர்களுக்கும், திருமதி பத்மா அம்மா அவர்களுக்கும் வணக்கம். யோக் என்ற அமைப்பின் மூலம் 2 வருடங்களுக்கு முன்பு அரசாங்கத்தின் "நமக்கு நாமே" திட்டத்தின் அடிப்படையில் நம் தாமிரபரணியில் பரவியிருக்கும் ஆகாயத்தாமரை, வேலிகாத்தான் போன்ற செடிகளைக் களைந்து ஆற்றின் பரப்பை முன்போல் பெற பணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தோம்.

யோக்கின் மற்ற முயற்சிகள்

அது தவிர, போன 2 வருடங்களாக நம் பள்ளியில் ஆய்வுக்கூடத்திற்கு தேவைப்படும் பொருட்களுக்கென யோக் மூலம் நன்கொடை பெற்றோம். ஒரு கணினி பிரிண்டரும் அளித்துள்ளார்கள். இவ்வாறு நம் ஊருக்கும் மக்களுக்கும் யோக் உதவ பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். யோக் என்பதில் முக்கியமாகப் பங்கேற்பவர்கள் நம் கோடகநல்லூரை விட்டு பல வருடங்கள் முன்னால் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் வெளியூர்களுக்குச் சென்றவர்கள்தாம். இந்த கோடை முகாமும் அவர்களுடைய ஒரு முயற்சிதான்.

முகாம்

இந்த முகாம் மாணவர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை நன்கு பயன்படுத்தினால் நீங்கள் நல்ல நிலை அடைவீர்கள். அதலால் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி தன் உரையை முடித்துக்கொண்டார்.



யோக்கின் குறிக்கோள்

அடுத்து திருமதி சித்ரா அவர்கள் பேசினார். அவர்

யோக் அமைப்பின் நோக்கம் பற்றியும் கோடை முகாமில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கோடகநல்லூர் ஊராட்சியில் 100% படிப்பறிவும், 100% வறுமைக் கோட்டிற்கு மேம்பட்டோடும், 100% சுத்தம்-சுகாதாரமும் ஏற்பட நாம் பாடுபடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

திருமதி பத்மா அவர்கள் விழாவைத் துவக்கி வைத்த தலைவர் அவர்கள், மற்றும் அனைவருக்கும் நன்றியுரை அளித்தார்.

ஆகாசத்தாமரையும் பொங்கமும்

இதன் பின்னர் சித்ரா அக்கா மாணவர்கள் அனைவரையும் நான்கு குழுக்களாக பிரித்தார். ஒவ்வொரு குழுவிற்கும் நான்கு கோவில்களின் பெயரிலேயே நங்கை, கைலாஷ், பருஹன், முக்தி என்று பெயர் வைக்கப்பட்டது. முகாமில் பங்கு பெறுவோர் அனைவருக்கும் நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் கலர் பென்சில்கள் உட்பட ஒரு யோக் :போல்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணினியின் உதவி கொண்டு சித்ரா அக்கா தாமிரபரணியில் தழைத்து வரும் ஆகாயத்தாமரை, வேலிகாத்தான் போன்ற செடிகளினால் விளையும் தமைகளைப்பற்றி விளக்கினார். ஆகாயத்தாமரை 80% தண்ணீர் என்பதையும், அது மிக விரைவில் பரவக்கூடியது என்பதையும் விளக்கினார். இச்செடிகளினால் ஆற்றில் நீர்மட்டம் குறைந்து, நீரின் தரமும் மாறுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இதன் பின்னர் திருமதி பத்மா அம்மா பொங்கம் மரத்தினால் விளையக்கூடிய நன்மைகள் குறித்து விளக்கினார். இதன் பருப்பை உடைத்து எண்ணெய் உருக்கலாம் என்று சொன்னார். யோக் அமைப்பு, இந்த மரம் நடுவதற்கும் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்...

மதிய உணவிற்குப்பிறகு மதுரையிலிருந்து வந்த டாக்டர் சீனிவாசன் ஊக்கம், உற்சாகம், தெளிந்த நோக்கம், குறிக்கோள், அதனை அடைவதற்கான வழி அறிதல், போன்ற பல எண்ணங்களை முன் வைத்தார். அனைவரையும் மூன்று, மூன்று பேராக, 15 குழுக்களாகப் பிரித்தார். ஒவ்வொரு குழுவாக அழைத்து, அவர்களை ஒருவருக் கொடுவர் அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார். 4, 5 குழுக்கள் அறிமுகம் செய்துகொண்ட பிறகு மாலை 6 மணி அளவில் முதல் நாள் முகாம் நிறைவுற்றது.

இரண்டாம் நாள் காலை முகாம் 9 மணி அளவில் தொடங்கியது. டாக்டர் சீனிவாசன் தொடர்ந்து அறிமுகங்கள் மூலமாக நிறைய படிப்பினைகள் புகட்டினார். மற்றவரிடம் பேசும்போது அவர்கள் கண்ணோக்கிப் பேசுவது, வீட்டிலுள்ள பெரியோரை வணங்குவது, ஒரு செயலில் முழுமனதுடன் :போகஸ்-உடன் ஈடுபடுவது, போன்ற பல கருத்துக்களை முன் வைத்தார்.



சிறந்த பேச்சாளர்

அறிமுகங்கள் முடிந்தபின் நன்றாகப் பேசியவர்கள் ஐந்து பேரை மாணவர்களே தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசு முருகனுக்கும் இரண்டாம் பரிசு மற்ற நால்வருக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மதிய உணவு உண்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழு உணவு பரிமாறினார்கள். டாக்டர் சீனிவாசனுடன் அனைவரும் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டபின் அவர் விடைபெற்றார்.

அன்று மதியம் சித்ரா அக்கா ஆங்கிலம் பேசப் பயிற்சி அளித்தார். ஒளிபடைத்தக் கண்ணினாய் என்ற பாரதியார் பாடல் சொல்லிக்கொடுத்தார். வில்லிபத்தூரிலிருந்து வந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சீதா அம்மாவும் நிறைய அறிவுரைகள் கூறினார். அதன் பின்னர் தாமிரபரணியில் ஆகாயத்தாமரை மற்றும் மற்ற தழைகளை களைதைக் குறித்து ஒவ்வொரு குழுவினரும் போஸ்டர் வரைந்தனர்.

முன்றாம் நாள்...

முன்றாம் நாள் முகாம் தொடங்கியது. அப்போது சித்ரா அக்கா அன்றுள்ள நிகழ்ச்சித் தொகுப்பைக் கூறினார். அன்று ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு வரைபடம் மற்றும் கட்டுரை எழுத ஒப்படைத்தார். இவை அனைத்தும் கோடகநல்லூரைப் பற்றியவைதாம். மாணவர்கள் தம் ஊரைப்பற்றி நன்கு அறிந்திருக்க இது வாய்ப்பளித்தது.

ஊரின் சிறப்பு

ஊர்க் கோயில்களையும், விழாக்களையும் பற்றி ப்ருகன் குழு ஆய்ந்தார்கள். நங்கை குழு ஊரின் நிலவளம், நீர்வளம், பறவைகள், பற்றி கட்டுரைகள் வரைந்தார்கள். முக்தி குழுவைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் ஒரு கணக்கெடுப்பு செய்தார்கள். கைலாஷ் குழு ஒரு பத்திரிகை தயார் செய்து ஐந்து நாள் முகாம் பற்றி எழுதினார்கள். அந்தப் பத்திரிகைதான் யோக் எக்ஸ்ப்ரஸ்.

ப்ருகன் குழுவினர் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று பத்மா அம்மாவின் விபரங்கள் சேகரித்தனர். முக்தி அணியினார் கருத்துக்கணிப்பு செய்வதற்கு ஒரு வினாத்தொடர் (questionnaire) தயார் செய்து 35-40 குடும்பங்களை நேர்க்கண்டனர். நங்கைக் குழுவினர் பறவைகளை படம்பிடித்து, பயிர் விபரங்களும் சேகரித்தனர்.

பேட்டி

கைலாஷ் குழுவினர் மற்ற குழுவினரைப் பேட்டி கண்டனர். நங்கை குழுவினர் கூறியதாவது: நாங்கள் ஊரில் உள்ள இயற்கை வளத்தைப் பற்றி விரிவாக படங்களுடன் கட்டுரை எழுதுகிறோம். சித்ரா அக்காவின் நேற்று ஆற்றோரம் சென்று பல பறவைகள் பார்த்தோம்.

முக்தி குழு கூறியதாவது: நாங்கள் வினாத்தொடரை நேற்று



அக்காவின் உதவியுடன் எழுதினோம். இன்று ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கு உள்ளவர்கள், வயது, வீட்டிலுள்ள பொருட்கள், கால்நடை விபரம் சேகரித்தோம் என்று தங்கள் அனுபவத்தைப் பற்றி கூறினார்கள்.

இதன் பின்னர் கைலாஷ் குழுவினர் தங்கள் செய்தித்தாளை எப்படி வடிவமைப்பது என்பதுபற்றி உரையாடினார்கள்.

மதியம் ஆற்றில் தழைகளைப்பிடுங்கி ஏறிய ஒரு கருவி வந்தது. அதைக் காணச் சென்று மாணவர்கள் தம் பங்கிற்கு ஆகாயத்தாமரை ஒழிப்பதற்கு எழுதிய பளாகார்குகளை ஏந்தி நின்றனர்.

ஸ..... பாம்பு...

தழைகளை களைந்து ஏறியும்போது ஒரு பாம்பு தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அதனை தொடர்ந்து ஓடிவராதி வீரர்கள் அடித்துக் கொண்டார்கள். ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பவர் யாரையாவது கடித்துவிட்டால்



என்ன செய்வது என்று இப்படி செய்தார்கள்.

ஆ, கிரிக்கட்....

நான்காம் நாள் முகாம் தொடங்கியது. அதில் காலை 10 மணி அளவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பள்ளியின் பி.டி. சார் குழுக்களை அமைத்து 15-ஓவர் ஆட்டம் என்று தெரிவித்தார். ஒரு அணியில் சதீஸ், பாலகணேஷ், முக்காண்டி, துர்க்கைராஜ் இருந்தனர். அடுத்த அணியில் சக்திவேல், ராமச்சந்தர், கோமதிநாயகம், விளையாடினர், இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தவர் சென்னையில் இருந்து வந்த திரு. வெங்கடராமன் அவர்களாகும். டாஸ் சதீஸ் ஜயித்தார். அவருடைய குழு பந்து வீசுவார்கள் என்று அறிவித்தார். சக்தியின் குழு 15 ஓவர்களில் 82 ரன் எடுத்தனர்.

ஹாட்டிரிக் தவறியது

முக்காண்டி 2 ஓவர்களில் 5 விக்ரெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஒரு ஓவரில் அடுத்தடுத்து 2 விக்ரெட்டுகள் வீழ்த்தினார். அனைவரும் அவர் ஹாட்டிரிக் எடுப்பார் என்று ஆர்வமாயிருந்தனர். ஆனால், அடுத்த பந்தில்தான் விக்ரெட் விழுந்தது.

தொடர்த்து ஆடிய சதீஸின் அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். அதைத் தொடர்ந்து திரு வெங்கடராமன் விளையாடிய அனைவருக்கும், மற்ற முகாம் அங்கத்தினருக்கும் டாடா டீஸ்பான்ஸர் செய்த டி-ஷர்ட் அளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து திரு வெங்கடராமன் ஒரு கிரிக்கெட் க்விஸ் நடத்தினார். சரியாக பதில் சொன்னவர்க்கு பரிசளித்தார். பின்பு தினமும் நடப்பதுபோல் ஆங்கிலம் பேசும் பயிற்சி நடைபெற்றது. இதை சித்ரா அக்கா நடத்துவார்கள்.

அன்று மதியம் ஆகாயத்தாமரை அகற்றும் முறையையும் பின்பு பொங்கம் செய்வதின் நன்மையைப் பற்றியும் படம் போட்டு ஊர் மக்கள் அனைவருக்கும் காட்டினார்கள்.

சுற்றுலா....



இந்தாம் நாள் மாணவர்கள் அனைவரும் சரியாக 9 மணிக்கு சுற்றுலா செல்வதற்காகத் தயாரானார்கள். 2 வேள்களில் 50 பேர் செல்ல ஏற்பாடாயிருந்தது. வேன் முன்னால் யோக் பானரைக் கட்டினார்கள். பின்பு கிளம்பி முதலில் பத்தமடை பாய் பின்னும் இடத்திற்குச் சென்றனர். அங்கு அந்த தொழிற்சாலையில் உள்ளவர்கள் அதை பற்றி விளக்கும்போது மாணவர்கள் ஆர்வமாக கவனித்தனர். சிலர் தாழும் நெய்து பார்த்தனர்.

குற்றாலக் காற்றுடன் அடை மழை பெய்ய ஆரம்பித்தது. சற்று மழை விட்டபிறகு கூனியூர் புறப்பட்டனர்.

மண்பானை செய்வோம்...

பின்பு கூனியூருக்கு சென்று மண்பானைகள் செய்யும் இடத்திற்குச் சென்று அங்கு உள்ளவர்களோடு சேர்ந்து மாணவர்களும் அக்காவும் மண்பானை செய்து



பார்த்தார்கள். பின்பு அங்குள்ள பூந்தொட்டிகள், மற்றும் பற்பல மண் பொருட்களை செய்வதைக் கண்களித்தார்கள்.

ஆற்றோரம் மதிய உணவு.

அன்று மதிய உணவுருந்த கோவில் படித்துரைக்குச் சென்றனர். ஆற்றங்கரையோரம் அமர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டனர்.

அதன் பின்னர் திரு வெங்கடராமன் சிங்கப்பூரின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கினார். சுற்றுலாவை மையம்கொண்டே அந்த நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டதை விளக்கினார்.

முடிவாக சித்ரா அக்கா இந்த முகாம் நடப்பதற்கு பண உதவி செய்த அனைவரையும் நினைவு கூர்ந்தார். மாணவர்கள் ஒரு சேர நன்றி உரைத்தார்கள். சமுதாயக் கூடத்தில் முகாம் நடத்த அனுமதித்து, ஒவ்வொரு முயற்சியிலும் கைகொடுத்து உதவும் பஞ்சாயத்து தலைவர் திரு வேலாயுதம் அவர்களையும், பள்ளி பி.டி ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து அனைவரும் நன்றி சொன்னார்கள். இது போன்று உணவும் பலகாரமும்

நடத்த வேண்டும் என்று மாணவர்களை ஆலோசித்து எழுதச் சொன்னார்கள். கடைசியாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறு பரிசு வழங்கினார்கள். பின்பு அனைத்து மாணவர்களும் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர்.



செய்த வேணி அக்கா, மதுரையிலிருந்து வந்த டாக்டர் சீனிவாசன், சென்னையிலிருந்து வந்த திரு வெங்கடராமன், திருமதி பத்மா அம்மா, டில்லியிலிருந்து வந்த சித்ரா அக்கா அனைவருக்கும் மாணவர்கள் நன்றி உரைத்தனர்.

இப்படியாக இந்த கோடை முகாம் நல்லபடியாக நிறைவடைந்தது. மாணவர்களைப் பேட்டி கண்டதில் அவர்கள் எங்களுக்கு இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இதனை நடத்திய சித்ரா அக்காவுக்கும் பத்மா அம்மாவுக்கும் நன்றி தெரிவித்தனர். அதோடு இந்த முகாம் அடுத்த முறையும் நடத்த வேண்டும் என்று அன்பிற்குரிய சித்ரா அக்காவைக் கேட்டுக் கொண்டனர்.

மீண்டும் பரிசு

முடிவாக திரு வெங்கடராமன் அடுத்த முகாமை எப்படி

After-word

YOKE summer camp was followed up with a *Vanamahotsavam*. Saplings sourced by Mr. P Oppili from Kutralam nursery were planted by our village children in Kailasanathar kovil nandavanam. Each child has adopted a plant and will water it everyday.

At the camp, every participant got an opportunity to click a picture. Here is one with the boys atop Sri Abhimuktesvarar temple:



Edited and laid out by: Satish, with assistance from other Kailash group members, Paramasivam and Stephen. Editorial Supervision: Chitra Vasudevan, Convenor, YOKE Summer Camp. Newsletter for private circulation only. Rights reserved with YOKE 5/3 Maruthi Enclave, 15th Street, Nanganallur, Chennai 600 061.

Membership Form

Your Name:			
Your mailing address:			
Your email address:			
Your telephone numbers: Res.	Your date-of-birth/Age		
Office	Are your ancestors from kodaganallur?		
Mobile	When did you last visit Kodaganallur?		
Your educational qualification			
Your occupation			
Which of these interest you? (Tick all that is applicable)	<input type="checkbox"/> Teaching <input type="checkbox"/> Working with parents/adults <input type="checkbox"/> Training <input type="checkbox"/> Marketing of products <input type="checkbox"/> Networking/lobbying with Government/funding institutions <input type="checkbox"/> Participating in Summer camps at the village <input type="checkbox"/> Sports activities <input type="checkbox"/> Cultural activities <input type="checkbox"/> Craft <input type="checkbox"/> Other (SPECIFY)		

Complete this form and send with a Registration fee of Rs. 100 (One hundred only) by cheque/DD (favouring YOKE) or cash to Vedavalli Rangarajan, Treasurer, YOKE, 2C First Street, Race View Colony, Guindy, Chennai 600 032.

Date:

Signature: